



அரசு ஈட்டு முதலீட்டு வங்கி

2025 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக்கூற்று

ICRA மதிப்பீடு [SL] BBB நிலையான

வருமானக்கூற்று 2024 மார்ச் 31இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது	ரூ. மில்	
	31.03.2025 இலிருந்து 31.03.2025 வரை	01.01.2024 இலிருந்து 31.03.2024 வரை
வட்டி வருமானம்	1,784	2,170
வட்டி செலவுகள்	(1,020)	(1,739)
தேறிய வட்டி வருமானம்	764	431
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	60	38
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	60	38
இலாபம் அல்லது நட்டத்தினூடாக முகப்பெறுமதியில் மதிப்பிடப்பட்ட நிதிச் சொத்துக்களிலிருந்து முகப்பெறுமதியில் தேறிய வருமானம் / நட்டம்	42	123
தேறிய ஏனைய வருமானம் (தேறியது)	1	-
மொத்த செயற்பாட்டு வருமானம்	867	592
சொத்துக்களின் முகப்பெறுமதியில் மதிப்பிடப்பட்ட குறைப்பு கட்டணங்கள்	(97)	(68)
தேறிய செயற்பாட்டு வருமானம்	770	524
ஆளனி செலவினங்கள்	(382)	(287)
பெறுமானம் தேய்வு மற்றும் கடன் குறைப்பு செலவினங்கள்	(29)	(8)
ஏனைய செலவினங்கள்	(124)	(117)
VAT மற்றும் SSCL இற்கு முன்னரான செயற்பாட்டு இலாபம் / நட்டம்	234	113
நிதி சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி(VAT 18%)	(96)	(59)
சமூக பாதுகாப்பு வரி (SSCL) (2.5%)	(13)	(8)
வரிக்கு முன்னரான இலாபம் / (நட்டம்)	124	46
வருமான வரி செலவுகள்	(88)	-
காலப்பகுதிக்கான இலாபம் / (நட்டம்)	36	46
திரட்டிய வருமானத்தின் கூற்று 2025 மார்ச் 31இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது	ரூ. மில்	
	31.03.2025 இலிருந்து 31.03.2025 வரை	01.01.2024 இலிருந்து 31.03.2024 வரை
காலப்பகுதிக்கான இலாபம் / நட்டம்	36	46
வருமானக்கூற்றுக்கு மீளவகைப்படுத்தப்படும் விடயங்கள்	-	-
மீள அளவிடப்படும் நிதிச் சொத்துக்கள் மீதான இலாபம் மற்றும் நட்டம்	-	-
வருமானக்கூற்றிற்கு மீள வகைப்படுத்தப்படாத விடயங்கள்	-	-
ஊழியர் நன்மைகள் கட்டப்பாட்டின் பிந்தைய மீள் அளவீடுகள்	-	-
வரையறுக்கப்பட்ட நன்மைகள் கட்டப்பாட்டின் மீதான உண்மையான இலாபங்கள் / நட்டங்கள் மீதான ஒத்தி வைக்கப்பட்ட வரி	-	-
காலப்பகுதிக்கான மொத்த திரட்டிய வருமானம்	36	46
நிதி நிலை அறிக்கை 2025 மார்ச் 31இல் உள்ளவாறு	ரூ. மில்	
	31/03/2025 இல் உள்ளவாறு	31/12/2024 இல் உள்ளவாறு
சொத்துக்கள்		
காசும் காசிற்கு சமமானவைகளும்	358	125
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டவை	256	153
நிதிச் சொத்துக்கள் - FVPL	-	-
நிதிச் சொத்துக்கள் - AC	-	-
- கடன்களும் முற்பணமும்	42,968	41,730
- கடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள்	11,891	11,922
நிதிச் சொத்துக்கள் - FVOCI	5	5
ஆதனம், இயந்திரம் மற்றும் உபகரணங்கள்	484	504
ஒத்திவைக்கப்பட்ட வரிச்சொத்துக்கள்	634	634
ஏனைய சொத்துக்கள்	614	596
மொத்த சொத்துக்கள்	57,209	55,668
பொறுப்புக்கள்		
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	-	-
கடன்குறைப்பு கிரயத்தில் நிதிப்பொறுப்புக்கள்	-	-
- வைப்பாளர்களுக்கு செலுத்தவேண்டியவை	49,397	48,161
- கடன் ஆவண உடமையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	-	-
- ஏனைய கடன்பெறுவோருக்கு செலுத்த வேண்டியவை	37	141
ஊழியர் நன்மைகள் பொறுப்பு	691	678
ஏனைய பொறுப்புக்கள்	1,631	1,269
மொத்த பொறுப்புக்கள்	51,756	50,248
உரிமை		
கூறப்பட்ட / ஒதுக்கப்பட்ட மூலதனம்	890	890
நியதிச் சட்ட ஒதுக்க நிதி	307	307
நிறுத்தி வைக்கப்பட்ட உழைப்புக்கள்	3,179	3,146
ஏனைய ஒதுக்கங்கள்	1,078	1,078
மொத்த உரிமை	5,453	5,420
மொத்த உரிமை மற்றும் பொறுப்புக்கள்	57,209	55,668

உறுதிப்படுத்தல் :

கீழி கையொப்பமீடும் அரசு ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் , பொது முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் (நிதி மற்றும் திட்டமிடல்)

ஆகிய நாம் இணைந்து உறுதிபடுத்துவது,


அ) மேற்படி கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் அறிவுறுத்தப்பட்ட அமைப்பு மற்றும் வரைவிலக்கணங்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆ) இந்த கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ள தகவல்கள் வங்கியின் கணக்காய்வு செய்யப்படாத நிதிக்கூற்றுக்களின் வரைவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது மற்றும் சமர்ப்பிப்பதற்கு பணிப்பாளர் சபையினர் பொறுப்புடையவர்கள் ஆவர்.

இந்நிதிக்கூற்றுக்களின் வரைவு பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சார்பாக ஒப்பமிடப்பட்டுள்ளது.


திரு.மஹிஸ்-பி. கூரகம
தலைவர்


திரு.ஐ.ரி.அசுரமான்
பொது முகாமையாளர் / CEO

பணப்பாய்ச்சல் கூற்று 2025 மார்ச் 31இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது	ரூ. மில்	
	01.01.2025 இலிருந்து 31.03.2025 வரை	01.01.2024 இலிருந்து 31.03.2024 வரை
செயற்பாட்டு நடவடிக்கைகளிற்கான காசுப்பாய்ச்சல்		
வட்டி பெறுவனவுகள்	1,339	1,862
வட்டி கொடுப்பனவுகள்	(1,077)	(1,021)
தேறிய தரகு பெறுவனவுகள்	60	38
ஊழியர் கொடுப்பனவுகள்	(277)	(251)
நிதிச் சேவைகள் மீதான VAT, DLR மற்றும் NBT	(11)	(11)
ஏனைய செயற்பாட்டு நடவடிக்கைகள் மீதான பெறுவனவுகள்	1	-
ஏனைய செயற்பாட்டு நடவடிக்கைகள் மீதான கொடுப்பனவுகள்	(124)	(117)
செயற்பாட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் மாற்றங்களுக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம்	(90)	501
கடன் குறைப்பு கிரயத்தில் நிதிச்சொத்துக்கள்- கடன்கள் மற்றும் முற்பணங்கள்	(890)	(1,066)
ஏனைய சொத்துக்கள்	(19)	(407)
செயற்பாட்டு பொறுப்புக்களில் அதிகரிப்பு மற்றும் குறைவு	(908)	(1,473)
கடன்குறைப்பு கிரயத்தில் நிதிப்பொறுப்புக்கள்-வைப்பாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	1,291	657
கடன்குறைப்பு கிரயத்தில் நிதிப்பொறுப்புக்கள்-ஏனைய கடன்	(104)	-
பெறுவோருக்கு செலுத்த வேண்டியவை.	112	227
ஏனைய பொறுப்புக்கள்	1,299	883
வருமான வரிக்கு முன்னரான செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட தேறிய காசு	301	(89)
Gratuity Paid	(29)	(22)
செலுத்திய வருமான வரி	-	-
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து தேறிய காசு	272	(111)
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப்பாய்ச்சல்		
பெறப்பட்ட பங்கிலாபம்	-	-
தேறிய வருமானம் வங்கிகளில் வைப்பதன் மூலம்	-	-
ஆதனம்,இயந்திரம் மற்றும் உபகரணம் கொள்வனவு	(9)	(3)
நிதிமுதலீடுகளின் முதிர்வு மற்றும் விற்பனையிலிருந்து பெறப்பட்ட தேறியவை	(29)	109
(உள்ளே பயன்படுத்தப்பட்ட) முதலீட்டு நடவடிக்கைகளில் தேறிய பணம்	(39)	106
நிதி நடவடிக்கைகளில் பணப்பாய்ச்சல்		
உப கடன்களின் மீள் கொடுப்பனவு	-	-
திரட்டிய நிதிக்கு செலுத்தியது	-	-
நிதி நடவடிக்கைகளிலிருந்து தேறிய காசுப்பாய்ச்சல்	-	-
காசு மற்றும் காசுக்கு சமமானவைகளில் தேறிய அதிகரிப்பு / குறைப்பு	234	(5)
காலப்பகுதியின் ஆரம்பத்தில் பணம் மற்றும் பணத்திற்கு சமமானவைகள்	125	120
காலப்பகுதியின் இறுதியில் காசும் காசிற்கு சமமானவைகளும்	358	115
காசும் காசிற்கு சமமானவையினதும் இணக்கப்பாடு		
பணம் மற்றும் குறுங்கால நிதிகள்	358	125
வங்கிகளிலிருந்து கடன் பெறுவனவுகள்(மேலதிக பற்று)	-	(10)
காலப்பகுதியின் இறுதியில் காசும் காசிற்கு சமமானவைகளும்	358	115
அளவீட்டு அடிப்படையில் நிதிச் சாதனங்களின் ஆய்வு வங்கி நடைமுறை ஆண்டு (31.03.2025)	ரூ. மில்	
	AC	FVPL FVOC மொத்தம்
சொத்துக்கள்		
காசும் காசிற்கு சமமானவைகளும்	358	358
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டவை	256	256
கடன்களும் முற்பணமும்	46,013	46,013
கடன் சாதனங்கள்	677	677
மீள் கொள்வனவு செய்யத்தக்க வைப்புக்கள்	1,478	1,478
திறைச்சேரி உண்டியல்கள்	7,278	7,278
திறைச்சேரி பிணைகள்	423	423
நம்பிக்கை நிதிகள்	2,037	2,037
விலை கோரப்படாத பங்குகள்	5	5
மொத்த நிதிச் சொத்துக்கள்	56,482	2,037 5 58,524

பொறுப்புக்கள்		
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியது	-	-
நிதிப்பொறுப்புக்கள்		
- வைப்பாளர்களுக்கு செலுத்த வேண்டியது	49,397	49,397
- வைப்பு பிணை உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியது	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்த வேண்டியது	37	37
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	49,434	49,434
அறவிடுதல் அடிப்படையில் நிதிச்சாதனங்களின் ஆய்வு வங்கி முன்னைய காலப்பகுதி (31.12.2024)	ரூ. மில்	
	AC	FVPL FVOC மொத்தம்
சொத்துக்கள்		
காசும் காசிற்கு சமமானவைகளும்	125	125
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டவை	153	153
கடன்களும் முற்பணமும்	44,667	44,667
கடன் சாதனங்கள்	694	694
மீள் கொள்வனவு செய்யத்தக்க வைப்புக்கள்	2,256	2,256
திறைச்சேரி உண்டியல்கள்	5,608	5,608
திறைச்சேரி பிணைகள்	423	423
வணிக பத்திரங்கள்	-	-
நம்பிக்கை நிதிகள்	2,943	2,943
விலை கோரப்படாத பங்குகள்	5	5
மொத்த நிதிச் சொத்துக்கள்	54,619	2,943 5 57,568
பொறுப்புக்கள்		
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியது	-	-
நிதிப்பொறுப்புக்கள்		
- வைப்பாளர்களுக்கு செலுத்த வேண்டியது	48,161	48,161
- வைப்பு பிணை உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியது	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்த வேண்டியது	141	141
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	48,301	48,301
AC - கடன் குறைப்பு கிரயத்தில் அளவிடப்பட்ட நிதி சொத்துக்கள் / பொறுப்புக்கள்		
FVPL - இலாபம் / நட்டம் ஊடான முகப்பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச்சொத்துக்கள் / பொறுப்புக்கள்		
FVOCI - ஏனைய திரட்டிய வருமானம் ஊடான முகப்பெறுமதியில் அளவிடப்பட்ட நிதி சொத்துக்கள் / பொறுப்புக்கள்		
31.03.2025 இல் உள்ளவாறு விகிதாசார ஆய்வு	31/03/2025	31/12/2024
ஒழுங்குமுறை மூலதனம் (ரூ. மில்) பாசல் 111		
பொது உரிமையாண்மை ரையர் -1	4,531	4,787
ரையர் -01 மூலதனம்	4,531	4,787
மொத்த மூலதனம்	4,143	4,787
ஒழுங்குமுறை மூலதன விகிதம் (%)		
பொது உரிமையாண்மை ரையர் - 1 மூலதன விகிதம்	19.57	19.28
(குறைந்தபட்சம் வேண்டப்படுவது 7%)		
ரையர் - 1 மூலதன விகிதம் (குறைந்த பட்சம் வேண்டப்படுவது 8.5%)	19.57	19.28
மொத்த மூலதன விகிதம் (குறைந்த பட்சம் வேண்டப்படுவது 12.5%)	19.57	19.28
பாசல் 111 அந்தியசெல்வானி விகிதம் (குறைந்தளவு வேண்டப்படுவது 3%)	7.88	8.40
ஒழுங்குபடுத்தல் திரவத்தன்மை		
திரவத்தன்மை பாதுகாப்பு விகிதம் (குறைந்தபட்ச வேண்டுகை-100%)	127.57	104.79
உயர்தர திரவச் சொத்துக்களின் மொத்த இருப்பு ரூ. மில்	9,423	7,167
தேறிய நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்ச வேண்டுகை-100%)	111.00	108.00
சொத்துக்களின் தரம்		
பெறுமதி குறைக்கப்பட்ட கடன்கள் (கட்டம் -3) விகிதம் (%)	36.00	33.00
கட்டம் -3இற்கு குறைக்கப்பட்ட (கட்டம் - 3) கடன்கள் விகிதம் (%)	13.70	14.10
வருமானம் மற்றும் இலாபத்தன்மை		
வட்டி எல்லை	1.35	3.83
சொத்துக்கள் மீதான வருமானம்	0.67	0.28
உரிமை மீதான வருமானம்	0.22	0.59
வருமான விகிதத்திற்கான செலவு	73.04	84.32
நினைவுக்குறிப்பு தகவல்கள்		
கடன் தரப்படுத்தல்	BBB	BBB
கிளைகளின் எண்ணிக்கை	25	25
ஊழியர்களின் எண்ணிக்கை	340	353

உரிமையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான கூற்று

	பங்களிப்பு மூலதனம்	சட்டமுறை ஒதுக்கீடு	மூலதன ஒதுக்கீடு	பொது ஒதுக்கீடு	தலைப்பு இழப்பீட்டு நிதி	ஒதுக்கப்பட்ட வருவாய்கள்	AFS வருவாய்கள்	மொத்தம்
31.12.2023இல் உள்ளபடியான மீதி	890	307	393	683	1	3,180		5,454
முன்னைய காலப்பகுதிக்கான சீராக்கங்கள்								
ஆண்டிற்கான தேறிய வருமானம்						32		32
ஏனைய திரட்டிய வருமானம்						(32)		(32)
ஆண்டுக்காலப்பகுதியில் மாற்றப்பட்டது						(34)		(34)
திரட்டிய நிதிக்கு மாற்றப்பட்டது								
31.12.2024இல் உள்ளவாறு மீதி	890	307	393	683	1	3,146		5,420
முன்னைய காலப்பகுதியில் சீராக்கங்கள்						(3)		(3)
ஆண்டிற்கான தேறிய இலாபம்						36		36
பங்கிலாப வரி								
ஏனைய திரட்டிய வருமானம்								
ஆண்டுக் காலப்பகுதியில் மாற்றப்பட்டது								
திரட்டிய நிதிக்கு மாற்றப்பட்டது								
31.03.2025இல் உள்ளபடியாக மீதி	890	307	393	683	1	3,179	-	5,453

துரித அழைப்பு 1922

மின்னஞ்சல்-gm@smib.lk

வெப் தளம்-www.smib.lk